

O.S.No.131/2022

தேதி - 07.04.2025

வா.சா.1. - செல்லத்துரை5 ம் பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை -

5 ம் பிரதிவாதி எனக்கு எழுதிக்கொடுத்ததாக சொல்லப்படும் புரோநோட்டீஸ் மீது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், திருவில்லிபுத்தூரில் நிலுவையில் இருக்கும் அ.வ.எண்.52/2022 வழக்கின் வழக்குரை என்னிடம் காட்டப்படுவது தான் என்றால் ஆம், என்னிடம் காட்டும் வழக்குரை என்னுடையது தான். அது பி.வா.சா.ஆ.1 ஆகும். மேற்படி வழக்கில் மேற்படி புரோநோட்டீஸ்தொகைக்காக இந்த வழக்கின் 5 ம் பிரதிவாதி யாதொரு தொகையும் கொடுத்தாக வரவு வைக்கப்படவில்லை என்றால் சரிதான். இந்த வழக்கிலும் அடமானம் பெற்ற பாலசுப்பிரமணியனும், பிரதிவாதிகளோ யாதொரு தொகையும் கொடுத்தாக வரவு வைக்கப்படவில்லை என்றால் சரிதான். பாலசுப்பிரமணியன் என்னிடம் 5 லட்சம் தான் கடனாகப்பெற்றார் என்றும், அதற்கு நான் 10 லட்சமாக அடமானம் எழுதிக்கொண்டேன் என்றால் சரியல்ல. மேற்படி அடமானக் கடனுக்காக பாலசுப்பிரமணியன் 7 லட்சம் கொடுத்துவிட்டார் என்றும், மேலும் 1 லட்சம் கொடுக்கும்பட்சத்தில் அடமானப் பத்திரத்தையும், அசல் பத்திரத்தையும் திருப்பித் தருவதாக சொல்லியுள்ளேன் என்றால் சரியல்ல. இந்த அடமானக்கடனுக்காக கடந்த 18.11.2020 ம் தேதி 5 ம் பிரதிவாதி தனது கரூர் வைசியா வங்கிக்கணக்கிலிருந்து என் கரூர் வைசியா வங்கிக்கணக்கிற்கு ரூபாய் 50,000 அனுப்பியுள்ளார் என்றால் அது தவறு. மேலும் ரூபாய் 50,000 பாலசுப்பிரமணியன் மூலம் நேரடியாக கொடுத்தார் என்றால் சரியல்ல. தொகையை பெற்றுக்கொண்டு அடமானப் பத்திரத்தையும், அசல் பத்திரத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து வருகிறேன் என்றால் சரியல்ல. பிரதிவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது வங்கிக்கணக்கு அறிக்கையை தாக்கல் செய்கிறேன். அந்த வங்கிக்கணக்கு அறிக்கை பி.வா.சா.ஆ.2 ஆகும். மேற்படி அறிக்கையில் 18.11.2020 ம் தேதி 5 ம் பிரதிவாதியால் எனக்கு அனுப்பப்பட்ட எனது கரூர் வைசியா வங்கிக்கணக்கிற்கு ரூபாய் 50000 வரவாகியுள்ளது என்றால் அது அவரால் அனுப்பப்படவில்லை. மேற்படி ரூபாய் 50000 தொகை 5 ம் பிரதிவாதியால் அனுப்பப்பட்டது என்றும், நான் வழக்கிற்காக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன்

என்றால் சரியல்ல. 31.03.2019 ம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்காக (Assessment year 2019-2020) ஒப்புகை சீட்டு என்றால் சரிதான். என்னால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வருவமான வரி தொடர்பான கணக்குகள் பி.வா.சா.ஆ.3 ஆகும். 31.03.2019 ம் தேதி வரை எனது கையிருப்பு ரொக்கம் ரூபாய் 10,395 என்று வருமான வரிகணக்கில் அவ்வாறு தான் காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். அதேபோல் அனைத்து வங்கிகளையும் சேர்த்து ரூபாய் 1,00,000 க்குள் தான் பி.வா.சா.ஆ.3 ல் இருப்பு காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். 01.04.2019 முதல் 31.03.2020 ம் தேதி வரையுள்ள காலத்திற்கான வருமான வரிகணக்கை 10.01.2021 ம் தேதி தாக்கல் செய்துள்ளேன் என்றால் அதை எனது ஆடிட்டர் பொன்ராஜிடம் தான் கேட்கவேண்டும். அவர் சென்னையில் ஆடிட்டராக உள்ளார். எனது ஆடிட்டர் பொன்ராஜ் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளில் உண்மை நகல் என்று கையெழுத்து செய்யவில்லை என்றால் சரிதான். 10.01.2021 ம் தேதியே மேற்படி காலத்திற்கான வருமான வரி கணக்கு தொடர்பான balance sheet மற்றும் வரவு செலவு கணக்குகளை வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டேன் என்றால் எனது ஆடிட்டரை கேட்டால் தான் தெரியும். வருமான வரி கணக்கு என்பது வழக்கிற்காக உருவாக்கப்பட்டது என்றால் சரியல்ல. வருமான வரி கணக்கை வருமான வரி துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்தால் இந்த கணக்கு விவரங்கள் பொய் என்று தெரியவரும் என்றால் சரியல்ல. நான் வழக்கிற்காக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. இந்த அடமானக்கடன் 10 லட்சம், 5 ம் பிரதிவாதிக்கு கொடுக்கப்பட்ட 9 லட்சம் ஆக மொத்தம் 19 லட்சம் கடன் கொடுக்க போதுமான கையிருப்பு என்னுடைய கணக்கில் இல்லை என்றால் சரியல்ல, நான் கையில் வைத்திருந்த சேமிப்பை தான் கொடுத்தேன்.

மறுவிசாரணை – இல்லை.